



# பாடசாலை நூலகவியல் டிப்ளோமா

(கற்கைநெறிக் குறியீடு: DSL)

DSL 2023/2024

## 1) அறிமுகம்

1998 இல் அறிமுகப்படுத்தப்பட்ட கல்விச் சீர்த்திருத்திற்கமைவாக, பாடசாலை நூலகமானது கட்டிடச் செவிப்புல பிரிவு மற்றும் கணினி ஆய்வகம் ஒன்றிணைத்து பாடசாலை நூலகம் மற்றும் கற்றல் வள மையம் என பெயர்மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, பாடசாலை அல்லது நூலக ஆசிரியரின் பணியாக தகவல் திறன்களை கற்பித்தல், கற்பித்தலில் பங்கேற்றல் சுதந்திரமான கற்றலுக்கு வழியமைத்தல் மற்றும் வாசிப்பதற்கு கற்றுக்கொடுப்பது போன்றவற்றை குறிப்பிடலாம். இதன் மூலம் வள அடிப்படையிலான கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறைகளின் தரத்தை மேம்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாடசாலை நூலகவியல் டிப்ளோமா புதிய கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான பொருத்தமான அறிவு, அணுகுமுறைகள் மற்றும் திறன்களை வழங்குவதையும் இந்தப் புதிய மாற்றங்களுக்குத் தோள்கொடுக்கும் வல்லுநர்கள் குழுவை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

## 2) இலக்குக் குழு

பொது நூலகங்களில் ஏற்கனவே பணியாற்றுகின்ற அல்லது பொது நூலகத்தில் இணைய விரும்புகின்றவர்களுக்கும் பொருத்தமானது.

## 3) நுழைவுத் தகுதிகள்

GCE (A/L) சித்தி (பழைய பாடத்திட்டம்): 03 பாடங்களில் சித்தி அல்லது

(புதிய பாடத்திட்டம்): 03 பிரதான பாடங்களில் சித்தி

### அல்லது

GCE (O/L) இல் சித்தியுடன் நூலக மற்றும் தகவல் விஞ்ஞானங்களிற்கான தேசிய நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பாடசாலை நூலகவியல் சான்றிதழ் (CSL)/  
பாடசாலை நூலகவியலில் உயர் சான்றிதழ் (ACSL) அல்லது நூலகவியலில் உயர் சான்றிதழ் (ACL).

## 4) உத்தேசிக்கப்பட்ட கற்றல் விழைவுகள்

கற்றல் நெறியைப் பூர்த்தி செய்த பின்னர் பங்குபற்றியவர் பின்வருவனவற்றை அடைவார்:

- பாடசாலை நூலகத்தின் புதிய போக்கினை புரிதல்
- வள அடிப்படையிலான கற்பித்தல் / கற்றல் செயல்முறைக்கு பள்ளி நூலகத்தின் பங்களிப்பைக் கண்டறிதல்
- நிகழ்நிலை கற்றலை ஒரு கருவியாக பயன்படுத்தல் மற்றும்
- தகவல் அறிந்த நபராக மாறுவதற்குத் தேவையான திறன்களைப் பெறுதல்


## 5) கற்றல் நெறி உள்ளடக்கம்

1. பாடசாலை நூலக கற்றல் வள மையம்
2. தகவல் எழுத்தறிவு
3. இணைய எழுத்தறிவு
4. நூலக சேர்க்கை முகாமைத்துவம்
5. சிறுவர் மற்றும் இளைஞர் இலக்கியம்
6. வாசிப்பைக் கற்பித்தல்
7. செயற்திட்டம்

6) **கற்றல் நெறியின் முக்கியத்துவம்:** படத்தில் காட்டப் பட்டவாறு DSL ஐ முடிக்கும் நிலையில் SLQF மட்டம் 4 இன் உயர் டிப்ளோமாவை தொடர வழி செய்கிறது.

7) **கால அளவு:** பன்னிரண்டு மாதங்கள்

8) **போதனா மொழி:** சிங்கள அல்லது தமிழ் (கற்கை நெறிகள் எம் மொழியிலாயினும் அக்குறித்த மொழி மூலத்தில் போதுமான எண்ணிக்கையிலான மாணவர்கள் விண்ணப்பித்தால் மட்டுமே கற்கை நிகழ்ச்சி நடாத்தப் படும்).



9) **கற்றல் முறை/விதம்:** மறு அறிவித்தல் வரை சகல வகுப்புகளும் நிகழ்நிலையில் மட்டுமே நடத்தப்படும்.

10) **மதிப்பீட்டு முறைமை:**

வகுப்பறை ஒப்படைகள், அரையாண்டு இறுதி எழுத்துப் பரீட்சைகள் மற்றும் செயற்திட்ட அறிக்கை மூலம் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்படுவர்.

11) **பாடசாலை நூலகவியல் டிப்ளோமாவின் சான்றிதல் பெறும் வழி**

ஒப்படைகளில் திருப்திகரமான புள்ளிகள் பெறுவது தொடக்கம் அரையாண்டு இறுதி எழுத்துப் பரீட்சைகளின் ஒவ்வொரு பாடத்திலும் நூற்றுக்கு 50% வீதம் புள்ளிகள் எடுப்பதுடன் ஒரு திட்ட அறிக்கை ஒன்றையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்ய வேண்டும்.

12) **DSL கற்கை நெறிக் கட்டணங்கள்:**

முழுமையான கட்டணம் Rs.27,900. இதனை முழுமையாகவோ தவணை முறையிலோ கட்டலாம்

தவணை	தொகை	காலக் கெடு
முதல் தவணை	Rs.16,150	பதிவின் போது
இரண்டாம் தவணை	Rs.11,750	முதலாம் தவணைப் பரீட்சைக்கு முன்னதாக (6 மாதத்தினுள்)

13) விண்ணப்ப முடிவுத் திகதி: **15 மார்ச்சு 2023**

14) கற்கை நெறி ஆரம்பிக்கும் திகதி: **ஜூன் 2023**

15) **விண்ணப்பிக்கும் நடைமுறை:**

- விண்ணப்பப் படிவத்தை எமது இணையத் தளத்திலிருந்து தரவிறக்கவும் ([www.nilis.cmb.ac.lk](http://www.nilis.cmb.ac.lk))
- தெளிவாகப் படிவத்தை நிரப்பவும்
- ரூ. 300 இனை விண்ணப்ப நடைமுறைக்காக **மக்கள் வங்கி, திம்பிரிக்ஸ்யாய கிளையில்** கணக்கு இலக்கம் **086100101191736** இற்கு வைப்புச் செய்யவும். விண்ணப்பப் படிவத்தின் தரப்பட்ட கூட்டினுள் அசல் ரசீதை ஒட்டவும்.
- பிறப்புச் சான்றிதழ், GCE (O/L), GCE (A/L) சான்றிதழ்கள் மற்றும் தேசிய அடையாள அட்டை (NIC) என்பவற்றின் அத்தாட்சிப்படுத்திய பிரதிகளை இணைக்கவும்.
- கடித உறையின் இடது மேல் மூலையில் கற்கை நெறி குறியீட்டை எழுதவும்.
- விண்ணப்பத்தையும் ஏனைய இணைப்புகளையும் பின்வரும் முகவரிக்கும் அனுப்பவும்

Senior Assistant Registrar  
National Institute of Library & Information Science (NILIS)  
University of Colombo,  
Colombo - 07